

மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - பகுதி 3 - 2024

மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - பகுதி 3 இன் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு இலங்கை சனநாயக சோசலிச குடியரசிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட 2024 செப்டெம்பர் 20 ஆம் திகதிய 4484 ஆம் இலக்க கடன் உடன்படிக்கையின் 4.02(அ) பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 நிகழ்ச்சித்திட்டத்தின் அமுலாக்கம், நோக்கங்கள், நிதியளிப்பு மற்றும் காலப்பகுதி

நிகழ்ச்சித்திட்டத்தின் கடன் உடன்படிக்கையின் பிரகாரம், நீர்ப்பாசன அமைச்சு நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவேற்றல் முகவராக உள்ளதுடன் இலங்கை மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் என்பன அமுலாக்கல் முகவர்களாக உள்ளன.

நிகழ்ச்சித்திட்டப் பகுதியில் விவசாயம், குடிநீர் மற்றும் வணிக நோக்கங்களிற்காக நீர் வளங்களை பாதுகாப்பாக அணுகுதல் நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். வடமத்திய மாகாண கால்வாய் செயற்திட்டம், வடமேல் மாகாண கால்வாய் செயற்திட்டம், மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்பு செயற்திட்டம் ஆகிய மூன்று கூறுகளின் கீழ் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் செயற்பாடுகள் அமுல்படுத்தப்படுகின்றன.

கடன் உடன்படிக்கையின் பிரகாரம், நிகழ்ச்சித்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தக் கிரயம் ரூபா 32,267.32 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 106.75 மில்லியனாக இருந்ததுடன் அதில் ரூபா 28,111.11 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 93 மில்லியன் ஆசிய அபிவிருத்தி வங்கியால் நிதியளிக்கப்படுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. ரூபா 4,156.21 மில்லியன் மிகுதி தொகை இலங்கை அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

நிகழ்ச்சித்திட்டமானது அதன் நடவடிக்கைகளை 2024 ஒக்டோபர் 01 இல் தொடங்கியிருந்ததுடன் 2025 மார்ச் 31 அளவில் பூர்த்தி செய்யப்படுவதற்கு பட்டியலிட்டிருந்தது. எனினும் நிகழ்ச்சித்திட்ட நடவடிக்கைகளின் பூர்த்தியாக்கல் திகதி 2025 யூன் 24 வரை நீடிக்கப்பட்டிருந்தது.

1.3 அபிப்பிராயம்

2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிகழ்ச்சித்திட்டத்தின் நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.4 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.5 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிகழ்ச்சித்திட்டத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை

எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.

- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிகழ்ச்சித்திட்டத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வுக் காண்புகள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபடுத்தப்பட்டவைகளை நான் தெரிவிக்கின்றேன்.

2. பௌதீக செயலாற்றல்

2.1 செயற்திட்ட நடவடிக்கைகளின் பௌதீக முன்னேற்றம்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
பகுதி 3 இன் கீழ் நடவடிக்கைகள் 2025 மார்ச் 31 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் 2024 ஒக்டோபர் 01 ஆம் திகதி தொடங்கி கட்டம் 3 க்கு ஏஃப் ரூபா.26,815 மில்லியன் (ஐக்கிய அமெரிக்க டொலர் 93 மில்லியன்) வழங்கியது, 2024 திசெம்பர் 31 அன்று, ரூபா. 13,418 மில்லியன் (ஐக்கிய அமெரிக்க டொலர் 45.6 மில்லியன்) மட்டுமே பயன்படுத்தப்பட்டது, இதனால் ரூபா. 13,397 மில்லியன் (ஐக்கிய அமெரிக்க டொலர் 47.4 மில்லியன்) செலவிடப்படாமல் (49% க்கும் அதிகமாக) விடப்பட்டது. 2025 ஏப்ரல் 11 நிலவரப்படி, பகுதி 3 நிதிகள் பயன்படுத்தப்படாமல் இருந்தன. ஆண்டு இறுதிக்குள் அரசாங்கத்தின் பங்களிப்பான ரூபா. 3,965 மில்லியன் (ஐக்கிய அமெரிக்க டொலர் 13.75 மில்லியன்) ஐக்கிய அமெரிக்க டொலர் 156 மில்லியன் (யூஎஸ்டி 0.54 மில்லியன்) மட்டுமே செலவிடப்பட்டது, ரூபா. 3,809 மில்லியன் (ஐக்கிய அமெரிக்க டொலர் 13.2 மில்லியன்) பயன்படுத்தப்படாமல் இருந்தது.	2022 பொருளாதார நெருக்கடி காரணமாக, ஏப்ரல் 2024 முதல் 01.10.2024 வரை பகுதி 3 செயல்படுத்தல் தாமதமானதுடன் இதனால் முடுவதற்கு முன் முழு பயன்பாட்டையும் செய்வது சவாலானது. நிதி அமைச்சு மற்றும் ஏஃபீயிடம் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளது மற்றும் கடன் காலத்திற்குள் மீதமுள்ள நிதியைப் பயன்படுத்த அனுமதி கோரியுள்ளது.	செயற்திட்டமானது நிர்ணயித்த காலப்பகுதியி னுள் ஒதுக்கப்பட்ட நிதிகளை பயன்படுத்த வேண்டும்.

2.2 ஒப்பந்த நிர்வாகம்

இல	கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ)	2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கட்டப்பட்ட மூன்று ஒப்பந்தப் பொதிகளுக்குரிய ரூபா.22,665 மில்லியன் பயன்படுத்தப்படாதது அவதானிக்கப்பட்டது.	ஏற்றுக்கொள்ளப்பட்டது.	செயற்திட்டமானது காலதாமதமில்லாமல் ஒப்பந்தப் பொதிகளை அமுல்படுத்த வேண்டும்.
(ஆ)	2025 யூன் 30 ஆம் திகதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்ட இந்த செயற்திட்டம், 2024 திசெம்பர் 31 ஆம் திகதிக்குள் அதன் வரையறுக்கப்பட்ட நோக்கங்களை	கூடுதல் நிதியுதவியைப் பெறுவதற்காக நன்கொடையாளர்களுடன் கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று	செயற்திட்டமானது காலதாமதமில்லாமல் திட்டமிடப்பட்ட நோக்கங்களை அடைவதற்கு

நிறைவேற்றத் தவறிவிட்டது. வருகின்றன, மேலும் செயற்திட்ட நிலுவையில் உள்ள செயற்திட்டப் செயற்திட்டம் சரியான வேலைகளை பணிகளை கடன் வாங்காமல் நேரத்தில் முடிக்கப்பட்டு அமுல்படுத்த வேண்டும். இறுதி செய்ய திரட்டப்பட்ட எதிர்பார்க்கப்படும் செயற்திட்டச் செலவான ரூபா. நன்மைகளை அடைவதில் 62,219 மில்லியன், முழுகிய உறுதியாக உள்ளது. செலவாக அடையாளம் காணப்படும் என்பதை ஒரு கணக்காய்வு அவதானிப்பு எடுத்துக்காட்டுகிறது.

2.3 நிதிகளின் பயன்பாடு

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
செயற்திட்டத்தின் பகுதி 03 க்கு கடன் கணக்கு எண் 4484 இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையான 93 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களில், பின்னோக்கிச் செல்லும் வரம்பு ரூபா. 5,363 மில்லியன் (ஐக்கிய அமெரிக்க டொலர் 18.6 மில்லியன்) (கடன் தொகையில் 20%) பயன்படுத்தப்பட வேண்டும் என்றாலும், செயற்திட்டம் அந்த வரம்பை ரூபா. 2,055.8 மில்லியன் (ஐக்கிய அமெரிக்க டொலர் 7.13 மில்லியன்) தாண்டியுள்ளது.	இந்தத் தொகையை தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகள் 01 மற்றும் 02 இல் உள்வாங்குவதற்கு பீளம்யூ ஏஃபீ மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் விவாதித்து வருகிறது.	இந்தத் செயற்திட்டம் பின்னோக்கிச் செல்லும் வரம்புகள் தொடர்பான ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளுக்கு இணங்குகிறது.

2.4 மனித வளங்கள் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய விடயங்கள்

பதவி நிலைமை	கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) வடிவமைப்பு மற்றும் மேற்பார்வை ஆலோசனை	2023 நவம்பர் 12 ஆம் திகதி வரை செயற்திட்ட அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு அதிகாரி, 67 வயதை எட்டியவுடன், சுற்றறிக்கை எண் 01/2019 இன் பந்தி 2.2.8 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, செயற்திட்ட அலுவலகத்தில் தனது	கணக்காய்வு ஐய வினாவில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரி, PMDSC ஆல் MWSIP PMUவிற்கான செயற்திட்ட ஆலோசகராக (தொழில்நுட்பம்) , 2023 நவம்பர் 12 வரை	மறைமுக ஆட்சேர்ப்புகளைச் செய்யாமல், பணம் செலுத்தாமல், சுற்றறிக்கைக

சேவையை முடித்துக்கொண்டார்.	நியமிக்கப்பட்டார்.	என்படி
இந்த அதிகாரி நவம்பர் 2023 முதல் PMDSC இல் வடிவமைப்பு மற்றும் மேற்பார்வை ஆலோசகர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதுடன் மேலும் 2023 நவம்பர் முதல் 2024 திசம்பர் வரை ரூபா. 7,980,383 சம்பளம் வழங்கப்பட்டாலும், செயற்திட்ட ஆலோசனை அலுவலகம் சமர்ப்பித்த மாதாந்திர கால அட்டவணையிலிருந்து இந்த அதிகாரி செயற்திட்ட அலுவலகத்தின் கடமைகளைச் செய்திருப்பது கண்டறியப்பட்டது.	தகுதிவாய்ந்த பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, அமைச்சக செயலாளரின் அனுமதியுடன் அவரது சேவைகள் தேவைக்கேற்ப தக்கவைக்கப்பட்டன. ஏபீ பகுதி 3 ஆவணங்கள், கட்டம் 1 நிறைவு மற்றும் கட்டம் 2 திட்டமிடல் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப செயல்பாடுகளை அவர் ஆதரித்தார்.	அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட வேண்டும்.

(ஆ) கணக்காளர் பதவி

சுற்றறிக்கை 01/2019 இன் கீழ் கணக்காளர் (PS 04) பதவிக்கான ஆட்சேர்ப்பின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் கல்வித் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்தார், ஆனால் உதவி கணக்காளர் உட்பட பல்வேறு பதவிகளில் கணக்குத் துறையில் ஏழு ஆண்டுகள் மட்டுமே அனுபவம் பெற்றிருந்தார். ஆனால் சுற்றறிக்கையின்படி, தொடர்புடைய அதிகாரி கணக்காளராக அனுபவத்தைப் பூர்த்தி செய்யவில்லை, இது நிர்ணயிக்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளை விடக் குறைவு. நேர்காணல் குழு பின்னர் மதிப்பீட்டு முறையைத் திருத்தியதுடன் கூடுதலாக, அனுபவம் மற்றும் தகுதிகளுக்கான மதிப்பெண் எடையை மாற்றியது. இந்த மாற்றம் வேட்பாளர் நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும்	PS 04 பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர், UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் மற்றும் 15 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்புடைய அனுபவத்தைக் கொண்ட 01/2019 ஆம் இலக்கச் சுற்றறிக்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்தார். சுற்றறிக்கையில் "தொடர்புடைய கள அனுபவம்" தேவைப்படுவதால், கணக்காய்வில் "தொழில்முறை அனுபவம்" என்ற குறிப்பு தவறானது. பெரிய அளவிலான வெளிநாட்டு நிதியுதவி செயற்திட்டங்களில் இரட்டை எண்ணிக்கையைத் தவிர்க்கவும், நியாயமான மற்றும் வெளிப்படையான ஆட்சேர்ப்பு செயல்முறையை உறுதி செய்யவும்	இந்தத் செயற்திட்டம், செயற்திட்ட ஆட்சேர்ப்பு தொடர்பான சுற்றறிக்கை 01/2019 இன் பிரிவு 2.2.4 மற்றும் இணைப்பு 01 ஐப் பின்பற்ற வேண்டும்.
---	---	---

கணக்கீட்டு அனுபவத்திற்கு 15.2 மதிப்பெண் முறை
புள்ளிகளைப் பெற வழிவகுத்தது. திருத்தப்பட்டது.

- (இ) பிரதி நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் நிர்ப்பாசன அமைப்புகள் தற்போதுள்ள நிகழ்ச்சித்திட்ட மற்றும் பெறுகை நிபுணர் உட்பட முழுமையடையாததால், வெற்றிடங்களி பணிப்பாளர் நான்கு மூத்த தரம் I பணியமர்த்தல் ற்கிணங்க மற்றும் முகாமைத்துவப் பதவிகள் 2022 ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், ஆட்சேர்ப்புக்க பெறுகை முதல் வெற்றிடமாகவுள்ளன. பணிப்பாளர் (SIWRM) ள் நிபுணர் கூடுதலாக, 45 நிரப்பப்படாத தரம் உட்பட நான்கு மூத்த நிலை மேற்கொள்ளப் II மற்றும் III மூத்த நிலைப் பதவிகள் வெற்றிடமாக பட வேண்டும். பதவிகள் உள்ளன. 2022 முதல் உள்ளன. ஆரம்பத்தில், பில்லியனுக்கும் அதிகமான ஓவ்வொரு செயற்திட்டத்திற்கும் பெறுகைகளைக் கையாண்ட தனித்தனி பணிப்பாளர்கள் போதிலும், பெறுகை நிபுணர் இருந்ததுடன் ஆனால் இல்லாதது, பெறுகைச் ராஜினாமாக்கள் மற்றும் செயல்முறை பலவீனங்களுக்கு செயற்திட்ட நிறைவுகள் காரணமாக, தற்போதைய பணிப்பாளர்கள் மீதமுள்ள செயற்திட்டங்களை கணக்காய்வில் குறிப்பிட்டுள்ளது. மேற்பார்வையிடுகின்றனர்.